

- ▶ தடுப்பூசியின் விகிதத்தைப் பொறுத்தவரை, ஒரு மருந்தளவைப் பெறுவதில் 86.2%-ஐயும், இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுக்கொள்வதில் 61.7%-ஐயும், நியூ சவுத் வேல்ஸ் தற்போது எட்டியுள்ளது. அத்துடன், 12-15 வயதுடையோரில் 44.5% ஆனோர் ஏற்கனவே தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன் வந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நாங்கள் எமது 70% இரட்டைத் தடுப்பூசி மருந்தளவு இலக்கை நெருங்கி வருகிறோம், அத்துடன் அடுத்த வார இறுதியளவில், தடுப்பூசியின் முதல் மருந்தளவைப் பெறுவதில் 90%-ஐ எட்டுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
- ▶ எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக, உங்கள் தடுப்பூசிக்கு nsw.gov.au-இல் தயவுசெய்து பதிவுசெய்து, தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஒருவருக்கொருவர் உதவுங்கள். நாங்கள் எவரையும் பின்னால் விட்டுச்செல்ல விரும்பவில்லை.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 863 பேர் உள்ளூர் கோவிட்-19 நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். பரிதாபகரமாக, 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் தடுப்பூசியைப் போட்டிருக்கவில்லை.
- ▶ நோய்த்தொற்றாளர்கள் அதிகரிப்பதை அல்லது மருத்துவமனையில் நபர்கள் சேர்க்கப்படுதல் அதிகரிப்பதை நாம் காணாமல் இருப்பதை உறுதிசெய்ய, 70%-க்கும் 80%-க்கும் இடையில், இன்னும் கூடுதலான அளவு எச்சரிக்கையை நாங்கள் பிரையோகிக்க வேண்டும்.
- ▶ பரந்த சிட்னி (Greater Sydney) முழுவதும் நோய்த்தொற்றாளர்கள் குறைந்துவருவதை நாங்கள் கண்டுள்ளோம், ஆனால் துரதிஷ்டவசமாக, பிராந்தியங்களில் நோய்த்தொற்றாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். தயவுசெய்து தொடர்ந்தும் நோயறிகுறிகளைக் கண்காணியுங்கள், பொதுச் சுகாதார ஆலோசனைக்குக் கவனம் செலுத்துங்கள் மற்றும் பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வாருங்கள். உங்கள் பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளை அறிந்துவைத்திருப்பதைத் தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: <https://www.nsw.gov.au/covid-19/rules>
- ▶ கிரீனேக்கர் (Greenacre), மெரிலாண்ட்ஸ் (Merrylands), கில்ட்ஃபோர்ட் (Guildford), யகூனா (Yagoona), பிளாக்டவுன் (Blacktown), மின்டோ (Minto) ஆகியவையே தொடர்ந்தும் சிட்னியின் கவலைக்கிடமான புறநகர்ப் பகுதிகளாக உள்ளன. இல்லவரா ஷோல்ஹேவன் (Illawarra Shoalhaven) பிராந்தியம், மவுண்ட் ட்ரூயிட் (Mount Druitt) மற்றும் ஓபர்ன் (Auburn) ஆகிய பகுதிகள் பற்றியும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
- ▶ அக்டோபர் 11 முதல், முதியோர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள குடியிருப்பாளர்களால், ஒரு நாளைக்கு இரண்டு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட பார்வையாளர்களை வரவேற்க இயலும்.
- ▶ 'நியூ சவுத் வேல்ஸ் ஹெல்த்' (NSW Health) மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் துறை (Federal Government Department of Health) போன்ற நம்பகமான மூலங்களில் இருந்து, உங்கள் சுகாதார ஆலோசனையைத் தயவுசெய்து பெற்றுக்கொள்ளவும்.